



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry

The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

விலை : ₹ 4-00

Prix : ₹ 4-00

Price : ₹ 4-00

| | | | | | |
|-----|------------|-------------|----------|-----------|-----------------------|
| எண் | புதுச்சேரி | சனிக்கிழமை | 2014 ஆம் | மார்ச் மீ | 29 உ |
| No. | 41 | Poudouchéry | Samedi | 29 | Mars |
| No. | | Puducherry | Saturday | 29th | March |
| | | | | | 2014 (8 Chaitra 1936) |
| | | | | | 2014 |

புதுச்சேரி அரசு
தேர்தல் துறை

எண் தே.47/2014.

புதுச்சேரி, 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி.

கீழ்க்கண்ட அறிவிக்கைகள் மீண்டும் பொதுமக்கள் தகவலுக்காக வெளியிடப்படுகின்றன.

- (1) 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதியிட்ட எப்.எச். 11024/2/2014-Leg. II எண்ணுள்ள இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சக (சட்டமியற்றுத் துறை) அறிவிக்கை.
- (2) 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதியிட்ட 464/2014(6) எண்ணுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை.

T. ஸ்ரீகாந்த், இ.ஆ.ப.,
தலைமைத் தேர்தல் அதிகாரி.

இந்திய அரசு
சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
(சட்டமியற்றுத் துறை)

புதுதில்லி,
தேதி 29, மார்ச் 2014
8 சைத்தர 1936 (சக).

அறிவிக்கை

S.O.(E).— 15-ஆவது மக்களவையின் காலம் முடிவுற்றதன்பேரில், புதிய மக்களவையை அமைக்கின்ற நோக்கத்திற்காக, பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதால்:

ஆகையினால், இப்பொழுது 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (43/1951) 14-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவினுள்ள வகைமுறைகளை அடியொற்றி, குடியரசுத் தலைவர் அவர்கள், இதனடியில் கொடுக்கப்பட்டுள்ள விவரப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டவையும், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்து ஆட்சிப்பரப்புகளில் உள்ளடங்கியவையுமான நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிகளில், மேற்சொன்ன சட்டம் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் மற்றும் ஆணைகளின் வகைமுறைகளுக்கு இணங்கியவாறு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கோருகிறார்.

விவரப் பட்டியல்

| மாநிலம்/ஒன்றியத்து ஆட்சிப்பரப்பு (1) | நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி (2) |
|---|------------------------------------|
| புதுச்சேரி | 1. புதுச்சேரி |

(ஆணைப்படி)

P. K. மல்ஹோத்ரா,
இந்திய அரசுச் செயலர்.
(எண் F.H. 11024/2/2014-Leg. II)

இந்தியத் தேர்தல் ஆணையம்

எண் 464/2014(6).

நிர்வாச்சன் சதன்,
அசோகா சாலை, புதுதில்லி-110 001,
தேதி 29, மார்ச் 2014
8 சைத்தர 1936 (சக).

அறிவிக்கை

இந்திய குடியரசுத் தலைவர் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (43/1951) 14-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்டு 2014 மார்ச் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, இதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பட்டியலின் (1)-ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்து ஆட்சிப்பரப்புகளில் உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றையும், மேற்சொன்ன சட்டம் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் மற்றும் ஆணைகளின் வகைமுறைகளுக்கிணங்க மக்களவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கோரியுள்ளார் என்பதாலும்;

2. ஆகையினால், இப்போது மேற்சொன்ன சட்டத்தின் 30 மற்றும் 56-ஆம் பிரிவுகளை அடியொற்றி, இந்தியத் தேர்தல் ஆணையம், ஈங்கிதனால்,—

(அ) மேற்சொன்ன இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிகளில் ஒவ்வொன்றிலிருந்தும் மேற்சொன்ன தேர்தல் பொறுத்து, பின்வருமாறு குறித்திருக்கிறது,—

(அ) வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான . . 5 ஏப்ரல் 2014
கடைசி தேதி. (சனிக்கிழமை)

(ஆ) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி . . 7 ஏப்ரல் 2014
(திங்கட்கிழமை)

(இ) வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான . . 9 ஏப்ரல் 2014
கடைசி தேதி. (புதன்கிழமை)

(ஈ) இணைப்பில் (1)-ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு அவசியமானால், அது நடத்தப்பட வேண்டிய தேதி, பத்தி (2)-ல் குறித்துரைக்கப்பட்டுள்ளது; மற்றும்

(உ) மேலே குறிப்பிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் . . 28 மே 2014
தொகுதிகள் அனைத்திலும் தேர்தல் நடத்தி (புதன்கிழமை
முடிக்கப்பட வேண்டிய தேதியாக, எனவும்)
மற்றும்

(ஆ) இணைப்புப் பட்டியலின் (1)-ஆம் பத்தியிலுள்ள பதிவில் குறித்துரைக்கப்பட்ட தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு அவசியமானால் அத்தகைய தேர்தல் தொகுதிக்கு எதிராக (2)-ஆம் பத்தியில் நேரிணையாகக் குறித்துரைக்கப்பட்ட தேதியன்று அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய காலம் எனவும் மேற்சொன்ன (3)-ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்ட மணி நேரங்கள் எனவும் அறுதியிடுகிறது.

இணைப்புப் பட்டியல்

நாடாளுமன்றத் தொகுதி, வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி மற்றும் காலம்

| நாடாளுமன்றத் தொகுதி எண்ணும், பெயரும் (1) | வாக்கெடுப்புத் தேதி (2) | வாக்கெடுப்புக் காலம் (3) |
|--|-----------------------------------|--|
| 12. புதுச்சேரி | | |
| 1. புதுச்சேரி | 24 ஏப்ரல், 2014 (வியாழக்கிழமை) | காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை |

(ஆணைப்படி)

சுமித் முகர்ஜி,

செயலர்,

இந்தியத் தேர்தல் ஆணையம்.

GOVERNMENT OF PUDUCHERRY
ELECTIONS DEPARTMENT

No. E. 47/2014.

Puducherry, the 29th March 2014.

The following notifications are republished for information of the public.

1. Notification No. F.H.-11024(2)/2014-Leg. II, dated 29th March, 2014 of the Ministry of Law and Justice, Legislative Department, Government of India, New Delhi.
2. Notification F.No. 464/2014 (6), dated 29th March, 2014 of the Election Commission of India, New Delhi.

T. SREEKANTH, I.A.S.,
Chief Electoral Officer.

GOVERNMENT OF INDIA
MINISTRY OF LAW AND JUSTICE
LEGISLATIVE DEPARTMENT

*New Delhi, the 29th March 2014/
Chaitra 8, 1936 (Saka).*

NOTIFICATION

S.O. (E).— Whereas, it has been decided to hold a general election for the purpose of constituting a new House of the People, on the expiration of the term of fifteenth House of the People ;

Now, therefore, in pursuance of the provisions contained in sub-section (2) of section 14 of the Representation of the People Act, 1951 (43 of 1951), the President is pleased to call upon the Parliamentary Constituencies, specified, in column (2) of the Table given below comprised within the corresponding States or Union Territories, as the case may be, of Assam, Bihar, Chhattisgarh, Jammu & Kashmir, Jharkhand, Madhya Pradesh, Maharashtra, Rajasthan, Tamil Nadu, Uttar Pradesh, West Bengal and Puducherry, as specified in column (1) of the said Table, to elect the members in accordance with the provisions of the said Act and of the rules and orders made thereunder:

TABLE

| State/Union Territory (1) | Parliamentary Constituency (2) |
|------------------------------|-----------------------------------|
| PUDUCHERRY | 1. Puducherry |

P.K. MALHOTRA,
Secretary to the Government of India.
(F.H. 11024/2/2014-Leg. II)

ELECTION COMMISSION OF INDIA

No. 464/2014 (6).

*Nirvachan Sadan,
Ashoka Road, New Delhi-110 001,
Dated the 29th March, 2014/
8 Chaitra 1936 (Saka).*

NOTIFICATION

Whereas, the President of India has, by notification issued under sub-section (2) of section 14 of the Representation of the People Act, 1951 (43 of 1951) and published in the Gazette of India on the 29th March, 2014 (Saturday), been pleased to call upon each of the Parliamentary Constituencies, specified in column (1) of the Schedule below, in the States or Union Territories mentioned in the Schedule, to elect members to the House of the People, in accordance with the provisions of the said Act and of the rules and orders made thereunder;

2. **Now, therefore**, in pursuance of sections 30 and 56 of the said Act, the Election Commission of India hereby—

(A) **appoints**, with respect to the said election, from each of the Parliamentary Constituencies specified in the said Schedule,—

- (a) **the 5th April, 2014 (Saturday)**, as the last date for making nominations;
- (b) **the 7th April, 2014 (Monday)**, as the date for scrutiny of nominations;
- (c) **the 9th April, 2014 (Wednesday)**, as the last date for withdrawal of candidatures;
- (d) the date, specified in column (2) of the **SCHEDULE** below, as the date on which a poll shall, if necessary, be taken in the Parliamentary Constituencies, specified in the corresponding entry in column (1) of the said Schedule; and
- (e) **the 28th May, 2014 (Wednesday)**, as the date before which the election shall be completed in all the above mentioned Parliamentary Constituencies; and

(B) **Fixes the hours** specified in column (3) of the said Schedule, as the hours during which the poll shall, if necessary, be taken in the constituencies, specified in the corresponding entry in column (1) of the said Schedule, on the date specified against such constituency in column (2) thereof, for the above election.

SCHEDULE**Parliamentary Constituency, Date and Hours of Poll**

| No. and Name of Parliamentary Constituency | Date of Poll | Hours of Poll |
|---|---------------------------------|------------------------|
| (1) | (2) | (3) |
| 12. PUDUCHERRY | | |
| 1. Puducherry | 24th April, 2014 (Thursday). | 7.00 a.m. to 6.00 p.m. |

(By order)

SUMIT MUKHERJEE,
Secretary to the
Election Commission of India.

online publication at “<http://styandptg.puducherry.gov.in>”

Government Central Press
Directorate of Stationery and Printing
Puducherry-9